



**TAMIL NADU
GOVERNMENT GAZETTE**
PUBLISHED BY AUTHORITY

No. 23]

CHENNAI, WEDNESDAY, JUNE 5, 2024
Vaikasi 23, Kurothi, Thiruvalluvar Aandu-2055

Part VI—Section 3(b)

**Notifications issued by Quasi-Government bodies and
Public Sector undertakings.**

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

CONTENTS

	<i>Pages</i>
தமிழ்நாடு மின்தொடரமைப்புக் கழகம் லிமிடெட், பொது நிர்மாண வட்டம், திருச்சி	
அறிவிக்கை	22-24

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

தமிழ்நாடு மின்தொடரமைப்புக் கழகம் லிமிடெட்,

பொது நிர்மாண வட்டம், திருச்சி.

அறிவிக்கை

(Lr. No. SE/GCC/TRY/AEE/GL/DB/CHD/F. Gazette Publication/D.35/23)

No. VI-3(b)/9/2024.

பலவகை மின்திறன் கொண்ட துணைமின் நிலையங்கள் மற்றும் உயர் அழுத்த மின்பாதைகள் அமைத்தல். தமிழ்நாடு மின்சார வாரியம் கூடுதல் மின் சூழலைய நிறைவு செய்வதற்காக கீழ்க்கண்ட துணைமின் நிலையங்கள் மற்றும் உயர் அழுத்த மின்பாதைகள் அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான கட்டுமாண்ப்பணிகள் விரைவில் மேற்பார்வை பொறியாளர் / பொது நிர்மாண வட்டம் / திருச்சி அவர்களால் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

வேலையின் விபரம் :-

I. துணை மின் நிலையம்

வரிசை எண்	துணை மின் நிலையத்தின் பெயர் / மாவட்டம்	மின் அழுத்தம் கி.வோ.
(1)	(2)	(3)
1.	தங்கநகர் (கொல்லி கில்ஸ்) / திருச்சி	110
2.	மூவாலூர் / தஞ்சாவூர்	110
3.	கொரடச்சேரி / தஞ்சாவூர்	110
4.	மேட்டுப்பாளையம் / கடலூர்	110
5.	பாளையங்கோட்டை / கடலூர்	110
6.	முட்டம் / கடலூர்	110
7.	புதுக்கடை / கடலூர்	110
8.	பொய்யூர் / அரியலூர்	110
9.	ஜெயங்கொண்டம் / அரியலூர்	110

II. உயர்மின் அழுத்த பாதைகள்

வரிசை எண்	வேலையின் பெயர்	கி.மீ.
(1)	(2)	(3)
1.	திருச்சி மாவட்டம் புதிதாக அமைய உள்ள தங்கநகர் 110 KV துணைமின் நிலையம் (கொல்லி கில்ஸ்) ஜம்புனாதபுரம் - துறையூர் மின்பாதை.	10.0
2.	தஞ்சாவூர் மாவட்டம் புதிதாக அமைய உள்ள மூவாலூர் மற்றும் LILO 110 KV கடலங்குடி - மயிலாடுதுறை KGTPS மின்பாதை.	0.50
3.	தஞ்சாவூர் மாவட்டம் புதிதாக அமைய உள்ள கொரடச்சேரி 110 KV துணைமின் நிலையம் மற்றும் 110 KV திருவாரூர் - கோவில்வென்னி பழைய மின்பாதை.	0.50
4.	கடலூர் மாவட்டம் புதிதாக அமைய உள்ள மேட்டுப்பாளையம் 110 KV துணைமின் நிலையம் மற்றும் 110 KV செம்மாங்குப்பம் ஒற்றைச்சுற்று மின்பாதை அமைத்தல்.	17.0

வரிசை எண்	வேலையின் பெயர்	கி.மீ.
(1)	(2)	(3)
5.	கடலூர் மாவட்டம் புதிதாக அமைய உள்ள மேட்டுப்பாளையம் 110 KV துணைமின் நிலையம் மற்றும் 110 KV கடலூர் - LANCO இரட்டைச்சுற்று மின்பாதை அமைத்தல்.	1.00
6.	கடலூர் மாவட்டம் புதிதாக அமைய உள்ள பாளையங்கோட்டை 110 KV துணைமின் நிலையம் மற்றும் 110 KV கீழக்குப்பம் - M.T குப்பம் இரட்டைச்சுற்று மின்பாதை அமைத்தல்.	10.0
7.	கடலூர் மாவட்டம் புதிதாக அமைய உள்ள முட்டம் 110 KV துணைமின் நிலையம் மற்றும் 110 KV LANCO - காட்டுமன்னார்கோவில் இரட்டைச்சுற்று மின்பாதை அமைத்தல்.	4.50
8.	கடலூர் மாவட்டம் புதிதாக அமைய உள்ள புதுக்கடை 110 KV துணைமின் நிலையம் மற்றும் 110 KV கடலூர் - சித்தாரூர் இரட்டைச்சுற்று மின்பாதை அமைத்தல்.	10.0
9.	அரியலூர் மாவட்டம் புதிதாக அமைய உள்ள பொய்யூர் 110 KV துணைமின் நிலையம் மற்றும் 230 KV பொய்யூர் ஒற்றைச்சுற்று மின்பாதை அமைத்தல்.	0.50
10.	பொய்யூர் 110 KV துணைமின் நிலையத்திலிருந்து நடுவலூர் 110 KV துணைமின் நிலையம் வரை சென்று கொண்டிருக்கும் உயரழுத்த மின்பாதையில் இரண்டாவது சுற்று கம்பி இழுக்கும் பணிகள்.	23.40
11.	அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் 110 KV துணைமின் நிலையம் மற்றும் 110 KV நடுவலூர் துணைமின் நிலையத்திலிருந்து இரட்டைச்சுற்று மின்பாதை அமைத்தல்.	17.90

திருச்சி,
2024 மே 31.

Er. R. KALPANA,
மேற்பார்வை பொறியாளர்,
பொது நிர்மாண வட்டம்.

Annexure-List of EHT Line Schemes

Sl. No.	Name of the Line	B.P.No.	B.P-Date	Route length as per B.P. in Km
(1)	(2)	(3)	(4)	(5)
1	1. Erection of 110 KV DC line on DC towers to LILO 110 KV Thanganagar Thuraiyur feeder at kolli Hills Hydro Project.	95	01.06.2022	13
2	Erection of 110 KV DC line on DC towers to LILO 110 KV Jambunathapuram - Thuraiyur feeder at the proposed Thanganagar 110 KV SS	95	01.06.2022	10
3	LILO of the existing 110 KV Kadalangudi - Myladuthurai - KGTPS feeder at the proposed SS, by erecting 110 KV DC line on DC tower at Moovalur 110/11 KV SS	18	27.03.2023	0.5
4	LILO of the existing 110 KV Thiruvaur - Kovilvanni feeder at the proposed SS, by erecting 110 KV DC line on DC tower at Koradachery 110/11 KV SS	30	31.03.2023	0.5
5	Erection of 110 KV SC line on DC towers with panther conductor, from Semmankuppam 110 KV SS to the proposed Mettupalayam 110/22 KV SS	32	31.03.2023	17
6	Erection of 110 KV Dc line on DC towers with Panther conductor, for making LILO of the existing 110 KV Cuddalore - LANCO feeder at Mettupalayam 110/22 KV SS	32	31.03.2023	1
7	Erection of 110 KV DC line on Dc towers to LILO the new 110 KV Keezhakuppam - M.T.Kuppam feeder at the proposed Palayamkottai 110/33/11 SS	50	24.04.2023	10

<i>Sl. No.</i>	<i>Name of the Line</i>	<i>B.P.No.</i>	<i>B.P-Date</i>	<i>Route length as per B.P. in Km</i>
(1)	(2)	(3)	(4)	(5)
8.	Erection of 110 KV DC line on Dc towers to LILO the 110 KV LANSCO - Kattumannarkoil feeder at the proposed Muttam 11033/11 KV SS	59	28.04.2023	4.5
9.	Erection of 110 KV Dc line on DC towers with panther conductor, by making LILO of the existing 110 KV Cuddalore - Chitharasur feeder at the proposed Pudukadai 110/22 KV SS	62	05.05.2023	10
10.	Erection of 110 KV SC on line DC tower with panther conductor from poyyur 230 KV SS to poyyur 110 KV SS	54	28.04.2023	0.5
11.	Stringing of panther conductor in the arm of 110 KV poyyur - naduvalur feeder, from poyyur 110 KV SS to Naduvalur 110 KV SS	54	28.04.2023	23.4
12.	Erection of 110 KV Dc line on DC tower with panther conductor, from Naduvalur 110 KV SS to Jayakondam 110 KV SS	54	28.04.2023	17.9

Trichy,
31st May, 2024.

Er. R. KALPANA,
Superintending Engineer,
General Construction Circle.